

ශ්‍රී ලංකා ප්‍රජාතාන්ත්‍රික සමාජවාදී ජනරජයේ ගැසට් පත්‍රය

අති විශේෂ

ඩීලන්කෙස් සන්නායක තොසලිස්ක් කුම්‍යරස බර්ත්හමානප් පත්තිරිකෙ අති බිසුමානතු

ଆଙ୍କ 1911/2 - 2015 ଅପ୍ରେଲ୍ ମସି 20 ବେଳୀ ଜାରି - 2015.04.20

1911/2 ஆம் இலக்கம் - 2015 ஆம் ஆண்டு ஏப்பிற்ல் மாதம் 20 ஆந் திகதி திங்கட்கிழமை

(அரசாங்கத்தின் அதிகாரத்துடன் பிரசரிக்கப்பட்டது)

பகுதி I : தொகுதி (I) - பொது

அரசாங்க அறிவித்தல்கள்

1989 ஆம் ஆண்டின் 13 ஆம் இலக்க, உற்பத்தி வரி (விசேட ஏற்பாடுகள்) சட்டம்

3 ஆம் பிரிவின் கீழான கட்டளை

1989 ஆம் ஆண்டின் 13 ஆம் இலக்கு, உற்பத்தி வரி (விசேட ஏற்பாடுகள்) சட்டத்தின் 3 ஆம் பிரிவின் கீழ் எனக்கு உரித்தளிக்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்கு அமைய, நிதி அமைச்சர், ரவி கருணாநாயக்கு ஆகிய நான், மேற்கூரித்த சட்டத்தின் 3 ஆம் பிரிவின் கீழ் வெளியிடப்பட்ட 2015.02.26 ஆந்திக்கிய 1903/39 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலில் அட்டவணை II இன் நிரல் II இல் 05 ஆம் இலக்க வசூதியில் குறிப்பீடு செய்யப்பட்டுள்ள விடயானது, இதனைக்குப் பின்னர் வந்துள்ள அட்டவணையில் உற்பத்தி வரி அறிவித்தக்க வகையில் குறிப்பீடு செய்யப்பட்டுள்ள ஒவ்வொரு பொருட்கள் மீதும், அதே அட்டவணையின் III ஆம் நிரவில் அவற்றிற்கு நேரராத்த பதிவுகளில் குறிப்பீடு செய்யப்பட்டுள்ள சதவீதங்களின் பிரகாரம் 2015.04.01 ஆந்திக்கி முதல் பயன்வாய்ப்பெறும் வகையில் உற்பத்தி வரி செலுத்துப்படுதல் வேண்டுமென இக்கட்டளை மூலம் நான் பிரகடனப்படுத்துகிறேன்.

ரவி கருணாநாயக்க,
நிதி அமைச்சர்.

நிதி அமைச்சர்,
கொழும்பு 01,
2015, ஏப்பிழல் 20.

അട്ടവന്നെ

இல. I	விபரம் II	உற்பத்தி வரி III
1.	<p>2015.01.29 அன்று அல்லது அதற்கு முன்னர் திறக்கப்பட்ட நாணயக் கடிதத்தினைக் கொண்டு தனிப்பட்ட பாவனைக்காக மாத்திரமும் 2015.03.31 அன்று அல்லது அதற்கு முன்னர் குறித்த வாகனத்தினை இலங்கை சுங்கத்திலிருந்து அகற்றுமாறு அங்கோரம் கிடைக்கப் பெற்றும், யாருடைய தனிப்பட்ட பாவனைக்காக வாகனம் இறக்குமதி செய்யப்பட்டதோ அந்நுபான் பெயரிலேயே 2015.04.30 அன்று அல்லது அதற்கு முன்னர் பதிவு செய்யப்பட்டும் உள்ள 2,500 சீ.சீ க்கு மேற்படாத உருளைக் கொள்ளளவினைக் கொண்ட இறக்குமதி செய்யப்பட்ட ஹூபிரிட் மோட்டார்</p>	<p>2014.10.24 ஆற் திங்கிய 1885/42 ஆம் இலக்க அதிவிசேட வர்த்த மானி அறிவித்தலில் குறிப்பீடு செய்யப்பட்டுள்ள பெறுமதி</p>

